

12 - ஆம் வகுப்பு --- கணக்குப்பதிவியல் (2019)

சிறுதேர்வு

UNIT 1 - 7

ஒருமதிப்பெண் வினாக்கள்

- பொறுப்புக்களைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்
அ) நட்டம் ஆ) ரொக்கம் இ) முதல் ஈ) இலாபம்
- முழுமையான பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது
அ) நிறுமம் ஆ) சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
இ) அரசு ஈ) பன்னாட்டு நிறுவனங்கள்
- நிலை அறிக்கை ஒரு -----
அ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
இ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு ஈ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
- வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது-----
அ) இலாபம் அல்லது நட்டம் ஆ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
இ) உபரி அல்லது பற்றாக்குறை ஈ) நிதிநிலை
- உரிமையாளரின் சொத்துகள் ₹. 85,000 மற்றும் பொறுப்புகள் ₹. 21,000 எனில் அவருடைய முதல் தொகை -----
அ) ₹. 85,000 ஆ) ₹. 1,06,000 இ) ₹. 21,000 ஈ) ₹. 64,000
- கடனாளிகள் தொடக்க இருப்பு ₹. 30,000, பெற்ற ரொக்கம் ₹. 1,00,000, கடன் விற்பனை ₹.90,000; கடனாளிகள் இறுதி இருப்பு ?
அ) ₹. 30,000 ஆ) ₹. 1,30,000 இ) ₹. 40,000 ஈ) ₹. 20,000
- கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது
அ) சம்பளம் ஆ) கழிவு இ) கடன்மீது வட்டி ஈ) முதல் மீது வட்டி
- பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
அ) எடுப்புகள்மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
ஆ) முதல் மீது வட்டி - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
இ) கடன்மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
ஈ) இலாபப்பகிர்வு - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
- உயில்கொடை ஒரு -----
அ) வருவாயினச் செலவு ஆ) முதலினச் செலவு
இ) வருவாயின் வரவு ஈ) முதலின் வரவு
- கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது
அ) மொத்தக் கடனாளிகள் கணக்கு ஆ) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
இ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு
- பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?
அ) பழைய செய்தித்தாள்கள் விற்றது ஆ) சொத்து விற்பனை மீதான நட்டம்
இ) செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம் ஈ) அறைகலன் விற்ற தொகை

- நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது -----
அ) ஒரு சொத்து ஆ) ஒரு பொறுப்பு
இ) ஒரு செலவு ஈ) தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று

- கீழ் வருவனவற்றில் எது சரியானது?

- அ) உயர் இலாபம் = மொத்தஇலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகள்

- மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு -----

- அ) சொத்து க/கு ஆ) பெயரளவு க/கு இ) ஆள்சார் க/கு ஈ) ஆள்சாரா க/கு

- வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு -----

- அ) பெயரளவுக் கணக்கு ஆ) சொத்து கணக்கு
இ) ஆள்சார் கணக்கு ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு -----

- அ) பெயரளவு கணக்கு ஆ) சொத்து கணக்கு
இ) ஆள்சார் கணக்கு ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

- கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது

- அ) சமமான விகிதத்தில் ஆ) முதல் விகிதத்தில்
இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ) ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

- பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

- அ) கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
ஆ) கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.
இ) கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஈ) கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன்மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

- பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?

- அ) அலுவலகச் செலவுகள் ஆ) பணியாளர் ஊதியம்
இ) கூட்டாளியின் ஊதியம் ஈ) வங்கிக்கடன் மீதான வட்டி

- பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

- அ) நற்பெயர் ஒரு புலனாகச் சொத்து ஆ) நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து ஈ) நற்பெயரினை வாங்க முடியாது

- உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

- அ) பயன்படுத்தப்பட்டமுதல் மற்றும் சராசரி இலாபம்
ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள்
இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
ஈ) நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்

22. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது -----

அ) ஆதாயம் ஆ) நட்டம் இ) செலவு ஈ) இவற்றுள் எதுவுமில்லை

23. 2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ₹. 35,000 ; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹. 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ₹. 2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்

அ) ₹. 36,000 ஆ) ₹. 35,000 இ) ₹. 38,000 ஈ) ₹. 34,000

24. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

அ) மறுமதிப்பீட்டு இலாபம் ஆ) பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர் ஈ) முதலீட்டு மாறுபடும் நிதி

25. ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாகவிகிதத்தை கணக்கிடவும்.

அ) 1:3 ஆ) 3:1 இ) 5:3 ஈ) 3:5

26. கூட்டாளியின் புதிய இலாபப் பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

அ) முதல் விகிதம் ஆ) தியாக விகிதம் இ) ஆதாய விகிதம் ஈ) இவற்றுள் எதுவுமில்லை

27. கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானதல்ல?

அ) பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்
ஆ) முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
இ) கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
ஈ) ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

28. ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக

அ) 5.5 மாதங்கள் ஆ) 6 மாதங்கள் இ) 12 மாதங்கள் ஈ) 6.5 மாதங்கள்

29. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

அ) தொடக்க முதல் கண்டறிய ஆ) இறுதி முதல் கண்டறிய
இ) அவ்வாண்டின் இலாபம் கண்டறிய ஈ) அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

30. முழுமைபெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

அ) இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை
ஆ) ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.
இ) இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
ஈ) வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

31. கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின் போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது.

அ) புதிய இலாபப் பகிர்வு விகிதம் ஆ) பழைய இலாபப் பகிர்வு விகிதம்
இ) ஆதாய விகிதம் ஈ) தியாக விகிதம்

32. கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது -----

அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
ஆ) மறுமதிப்பீட்டுக்கணக்கிற்கு
இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
ஈ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு

33. X, Y மற்றும் Z என்றகூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ₹. 36,000 என்றஅடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

அ) ₹. 1, 000 ஆ) ₹. 3,000 இ) ₹. 12,000 ஈ) ₹. 36,000

34. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த 'A' என்பவர் 2019, மார்ச்31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ₹. 25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு -----

அ) A - ன் முதல் கணக்கு ஆ) A - ன் கடன் கணக்கு
இ) A - ன் நிறைவேற்றாளர் கணக்கு ஈ) A - ன் நிறைவேற்றாளர் கடன் கணக்கு

35. A, B மற்றும் C என்றகூட்டாளிகள் 4:2:3 என்றவிகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்

அ) 4:3 ஆ) 3:4 இ) 2:1 ஈ) 1:2

36. முன்னுரிமைப்பங்கு என்பது -----

(i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப்பெற்றபங்கு
(ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப் பெறுவதற்கான முன்னுரிமையைப்பெற்ற பங்கு
அ) (i) மட்டும் சரியானது ஆ) (ii) மட்டும் சரியானது
இ) (i) மற்றும் (ii) சரியானது ஈ) (i) மற்றும் (ii) தவறானவை

37. ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

அ) முகமதிப்பு ஆ) பெயரளவு மதிப்பு
இ) செலுத்தப்பட்ட தொகை ஈ) அழைக்கப்பட்ட தொகை

38. முகமதிப்பைவிட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

அ) பத்திர முனைமக் கணக்கு ஆ) அழைப்பு முன்பணக் கணக்கு
இ) பங்குமுதல் கணக்கு ஈ) பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

39. ₹. 8 செலுத்தப்பட்ட, ₹. 10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை -----

அ) பங்கொன்று ₹. 10 ஆ) பங்கொன்று ₹. 8 இ) பங்கொன்று ₹. 5 ஈ) பங்கொன்று ₹. 2

40. சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு -----

அ) விற்பனையாளர் க/கு ஆ) பற்பல சொத்துகள் க/கு
இ) பங்குமுதல் க/கு ஈ) வங்கி க/கு

விடைகள்

1. இ) முதல்
2. ஆ) சிறிய அளவிலான தனிஆள் வணிகம்
3. ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
4. இ) உபரி அல்லது பற்றாக்குறை
5. ஈ) ₹. 64,000
6. ஈ) ₹. 20,000
7. இ) கடன்மீது வட்டி
8. இ) கடன்மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
9. ஈ) முதலின் வரவு
10. அ) மொத்தக் கடனாளிகள் கணக்கு
11. ஈ) அறைகலன் விற்ற தொகை
12. அ) ஒரு சொத்து
13. இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
14. ஆ) பெயரளவு க/கு
15. அ) பெயரளவுக் கணக்கு
16. ஆ) சொத்து கணக்கு
17. அ) சமமான விகிதத்தில்
18. ஆ) கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.
19. இ) கூட்டாளியின் ஊதியம்
20. அ) நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து
21. இ) சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்
22. அ) ஆதாயம்
23. அ) ₹. 36,000
24. இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்
25. இ) 5:3
26. ஆ) தியாக விகிதம்
27. ஈ) ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
28. ஆ) 6 மாதங்கள்
29. அ) தொடக்க முதல் கண்டறிய
30. இ) இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
31. ஆ) பழைய இலாபப் பகிர்வு விகிதம்
32. அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு
33. ஆ) ₹. 3,000
34. ஈ) A - ன் நிறைவேற்றாளர் கடன் கணக்கு
35. இ) 2:1
36. இ) (i) மற்றும் (ii) சரியானது
37. ஈ) அழைக்கப்பட்ட தொகை
38. அ) பத்திர முனைமக் கணக்கு
39. ஈ) பங்கொன்று ₹. 2
40. இ) பங்குமுதல் க/கு